(ஈ) கோரிக்கை எண். 57—ஊரகத் தொழில்கள் குறித்த மூலதனச் செலவு.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்: பேரவை முன்னுள்ள கேள்வி:

''மானியக் கோரிக்கை எண் 57—ஊரகத் தொழில்கள் குறித்த மூலதனச் செலவு என்ற தலைப்பின் கீழ் ரூபாய் 70,64,000—க்கு மேற்படாத தொகை அரசுக்கு வழங்கப் பெற வேண்டும்''.

மானியக் கோரிக்கை பேரவையின் முடிவிற்கு விடப்பெற்று, நிறைவேற்றப்பெற்று, கோரிய தொகை அரசுக்கு வழங்கப் பெற்றது.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்: பேரவையின் இன்றைய அலுவல்கள் இத்துடன் முடிவுற்று, நாளை 5—4—1990 காலை 9 மணிக்குப் பேரவை மீண்டும் கூடும்.

பின்னர், பேரவை 13—57 மணிக்கு ஒத்திவைக்கப் பெற்றது

2. பேரவை முன் வைக்கப்பெற்ற ஏடுகள்.

அ. சட்டப்படிக்கான விதிகளும், ஆணைகளும்.

58. தமிழ்நாடு மூலிகைப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகத்தின் 1988—89 ஆம் ஆண்டிற்கான ஆறாவது ஆண்டறிக்கை [1956-ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 1/1956) 619.ஏ பிரிவின் கீழ் பேரவை முன் வைக்கப் பெற்றது] (தமிழ், ஆங்கிலம்).

ஆ. அறிக்கைகள், அறிவிக்கைகள், ஏனைய தாள்கள்.

64. கோரிக்கை எண் 27—தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் பற்றிய கொள்கையும் திட்டங்களும், 1990—91 (தமிழ், ஆங்கிலம்).

65. கோரிக்கை எண் 30—சமூக நலன் பற்றிய கொள்கை விளக்கக் குறிப்பு, 1990—91 (தமிழ், ஆங்கிலம்).

66. கோரிக்கை எண் 48—தொழில் கொள்கை (ஊரகத் தொழில்களும் சிறு தொழில்களும்) 1990—91 (தமிழ், ஆங்கிலம்).

67. கோரிக்கை எண் 48—பட்டு வளர்ச்சித் துறை மற்றும் தமிழ்நாடு கைத்திறன் பொருட்கள் வளர்ச்சி நிறுவனம் பற்றிய கொள்கையும், திட்டங்களும், 1990—91 (தமிழ், ஆங்கிலம்).

68. ஊரக மற்றும் சிறு தொழில்கள் பற்றிய சாதனைத் திட்டம், 1990—91 (தமிழ், ஆங்கிலம்).